பஞ்சத்தை நிரந்தரமாகப் போக்கமுடியும். அதற்கும் ஏற்பாடு செய்யப்படுமா ?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : இந்தமாதிரிக் கருத்துக்களை இப்பொழுது தெரிவித்தால் ஆட்சேபனை அதிகமாகப் போய் விடும்.

திரு. எஸ். ஜே. ராமசாமி : மின்சாரப் பற்றுக்குறையைப்பற்றிச் சொல்லும்பொழுது அமைச்சர் அவர்கள் கடவுளைப் பொறுத்தது என்று சொன்னார்கள். அப்படியானால் கல்பாக்கத்தில் ஒரு அனல் மின்சார நிலையம் ஏற்படுத்தப்போவதாக சென்ற பட்ஜெட்டிலேயே கூறினார்கள். அது இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறது ?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : பூர்வாங்க நடவடிக்கைகள் எல்லாம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

பொறியியல்—தொழில் நுட்பக் கல்லூரி

* 93 கேள்வி.—**திரு. ஆ. துரையரசன்** : கனம் கைத்தொழில் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா :

தஞ்சை மாவட்டத்தில் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் பொறியியல் கல்லூரி ஒன்றும், தொழில் நுட்பக் கல்லூரி ஒன்றும் அமைக்கும் உத்தேசம் அரசாங்கத்திற்கு உண்டா ?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பொறியியல் கல்லூரி திறக்க வேண்டுமென்ற ஒரு கோரிக்கை இம்மாநிலத்தின் நான்காவது ஐந்தாண்டுத் திட்ட விரைவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது பற்றிய முடிவு நான்காவது திட்டம் இறுதியாக உருவாக்கப்பட்ட பின்னரே எடுக்க முடியும்.

திரு. ஆ. துரையரசன் : தலைவரவர்களே, நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒரு தொழிற் கல்லூரி ஏற்படுத்த உத்தேசம் உண்டா என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அமைச்சர் அவர்கள் பதில் சொல்வார்களா ?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : என்ஜினியரிங் காலேஜ், காலேஜ் ஆப் டெக்னலஜி இரண்டும் ஒன்றுதான். அங்கத்தினர் அவர்கள் பாலிடெக்னிக் பற்றிக் கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன். பாலிடெக்னிக் சம்பந்தப்பட்டவரையில் 3, 4 புதிய பாலிடெக்னிக்குகள் திறக்கவேண்டுமென்று கோரியிருக்கிறோம். நான்காவது திட்டம் எந்த அளவிலே இருக்குமென்று இன்னும் முடிவு செய்யப்படாத காரணத்தினால் இதைப்பற்றித் திட்டவட்டமாகச் சொல்வதற்கில்லை.

திரு. எம். எஸ். செல்வராஜன் : என்ஜினியரிங் காலேஜ்கள் எந்த எந்த இடங்களில் எல்லாம் ஆரம்பிப்பதாக உத்தேசம் இருக்கிறது.

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : எங்களுடைய சிபாரிசு இரண்டு இடங்களில். ஒன்று திருநெல்வேலியில்; மற்றொன்று தஞ்சாவூரில்.

[4th February 1966

திரு. ஜே. மாதா கவுடர் : சார், மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலேயே நீலகிரியில் ஒரு பாலிடெக்னிக் வைப்பதாக இருந்தது என்ன ஆயிற்று ? தவிர இப்பொழுது நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்திலேயாவது நீலகிரியில் ஒரு பாலிடெக்னிக் ஏற்படுத்த அமைச்சர் அவர்களுக்கு மனது சற்று இரங்குமா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்குகின்ற நேரத்தில் இந்த யோசனைகள் எல்லாம் கவனிக்கப்படும்.

திரு. வை. சங்கரன் : பொதுவாக நம்முடைய ராஜ்யத்தில், என்ஜினியரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜ் இதுபோன்றவற்றை யெல்லாம் ஏற்படுத்தவேண்டுமென்றால் எந்த அடிப்படை மேற்கொள்ளப்படுகிறது ?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : அந்தந்தப் பகுதிகளினுடைய தேவை, அந்தந்தப் பகுதிகளிலே இருக்கின்ற வசதிகள் எல்லாவற்றையும் பார்த்துத்தான் முடிவு செய்யப்படுகிறது.

திரு. எம். எஸ். செல்வராஜன் : உத்தேச என்ஜினியரிங் கல்லூரிகளை சர்க்கார் துறையிலேயே நிறுவுவது என்ற எண்ணமா? அல்லது தனியார் துறையிலும் நிறுவ ஆலோசனை இருக்கிறதா ?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : எந்தத் துறையில் வந்தாலும் கல்லூரிகள் வரவேண்டுமென்பது சர்க்கார் நோக்கம். அதனால் தனியார் துறையில் யாராவது முன்வந்து உதவ முற்பட்டால் அதுவும் பரிசீலிக்கப்படும்.

திரு. எஸ். ஜே. ராமசாமி : தலைவர் அவர்களே, தனியார் துறையில் ஆரம்பிக்கப்படும் கல்லூரிகளில் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள். கோயம்புத்தூரிலும் இது நடக்கிறது. கிண்டி என்ஜினியரிங் கல்லூரியில் சம்பளம் அவ்வளவாக இல்லை. இதற்கு என்ன காரணம்? தனியாருக்கு ஊக்கம் கொடுத்து அவர்கள் அதிகமாகச் சம்பளம் வசூலிப்பதை அங்கீகரிக்கிறார்களா ?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : இது முன்பு இருந்த நிலைமையாக இருக்கலாம். ஆனால், அகில இந்திய டெக்னிகல் எஜுகேஷன் கூட்டத்தில் ஒரு கமிட்டி போட்டு, எந்த அளவுக்கு என்ஜினியரிங் கல்லூரிகளில் சம்பளம் வாங்கவேண்டும், பாலிடெக்னிக்குகளில் எந்த அளவுக்குச் சம்பளம் வாங்கவேண்டும் என்று சிபாரிசு செய்யக் கோரினார்கள். அந்தக் கமிட்டிக்கு நானே தலைவராக இருந்து அகில இந்தியாவிலும் இந்த அளவுக்குத் தான் என்ஜினியரிங் கல்லூரிகளில் சம்பளம் வாங்கவேண்டும் என்றும், இந்த அளவுக்குத் தான் பாலிடெக்னிக்குகளில் சம்பளம் வாங்க வேண்டும் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது. ஆகவே, தனியார் துறையில் வைத்தாலும், சர்க்காரே வைத்தாலும் கட்டணங்கள் அதிகமான மாறுபாடு உள்ளதாக இருக்காது.